

29. AL-^cANKABŪT (l'araignée)

Préhégirienne (sauf les versets 1 à 11), révélée après la sourate des "Byzantins". Elle compte 69 versets. Son titre est tiré du verset 41.

La sourate affirme que la mise à l'épreuve est inéluctable, comme pour les nations antérieures. Elle recommande de prendre soin des pères et mères, puis décrit les manœuvres des mécréants visant à dévoyer les croyants.

Après évocation de la mission d'un certain nombre de Prophètes et du malheureux sort de certaines nations, elle donne la parabole de la toile d'araignée pour illustrer la précarité des protections en dehors d'Allah et inciter à la méditation et aux œuvres pies, avant d'établir la mortalité de chaque âme et la rétribution pour chacun selon ses œuvres, ainsi que quelques exemples de la toute puissance divine.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Alif.Lām.Mīm.

2. Comment les hommes peuvent-ils s'imaginer qu'il leur suffit de dire: «Nous croyons» pour qu'on les laisse sans qu'ils ne soient mis à l'épreuve?

3. Or, Nous avons mis à l'épreuve ceux qui avaient vécu avant eux, Allah reconnaîtra sûrement les vrais croyants des faux fidèles.

4. Et comment ceux qui commettent les actions impies s'imaginent-ils pouvoir Nous échapper? Quel faux jugement que le leur!

5. Celui qui compte sur la rencontre avec Allah doit savoir que le rendez-vous avec Allah est proche. Il entend tout, Il sait tout.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الْم

أَحْسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا
ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ
صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِينَ

أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ
يَسْفُتُوْنَ أَسَاءَ مَا يَحْكُمُونَ

مَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ اللَّهِ فَإِنْ أَجَلَ اللَّهُ لَاتٍ
وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

6. Celui qui combat pour la cause d'Allah ne le fait que dans son propre intérêt. Allah Se passe bien des mondes.

7. A ceux qui croient et accomplissent des œuvres pies, Nous ferons rémission de leurs méfaits et les rétribuons pour les meilleures de leurs actions.

8. Nous avons recommandé à l'homme de bien traiter ses père et mère, mais [Nous lui disons]: «S'ils tentent de te contraindre à Me donner – sans connaissance de cause – un associé, ne leur obéis pas! C'est à Moi qu'aboutira votre destin à tous, Je vous ferai savoir ce que vous faisiez.»

9. Ceux qui croient et font œuvres pies, Nous les recevons parmi les saints.

10. Parmi les hommes, il en est qui disent: «Nous croyons en Allah.» Mais si on les fait souffrir pour la cause d'Allah, ils assimilent la persécution des hommes au châtiment d'Allah. Quand Allah donne une victoire aux fidèles, ils disent à ceux-ci: «Nous étions bien de votre côté.» Croient-ils qu'Allah ne connaît pas ce que les hommes pensent au fond de leurs cœurs?

11. Allah connaît parfaitement les croyants et Il connaît parfaitement les hypocrites.

وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ
عَنِ الْعَالَمِينَ ﴿٦﴾

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ
عَنَّهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي
كَانُوا يَعْمَلُونَ ﴿٧﴾

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن
جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
فَلَا تُطِعْهُمَا إِلَىٰ مَرْجِعِكَ فَأَنْتَ كَرِيمٌ
كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٨﴾

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ ﴿٩﴾

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ
فِي اللَّهِ جَعَلَ فِتْنَةً لِلنَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن
جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا
مَعَكُمْ أَوْلَىٰ أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِمَا فِي صُدُورِ
الْعَالَمِينَ ﴿١٠﴾

وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ
الْمُنَافِقِينَ ﴿١١﴾

12. Les mécréants disent aux fidèles: «Suivez-nous et nous porterons alors le fardeau de vos péchés.» Or, ils ne porteront rien de leurs péchés, ils ne font que mentir.

13. Certes, ils porteront le poids de leurs propres péchés et d'autres encore. Ils seront interrogés, le Jour de la Résurrection, sur tous les mensonges qu'ils inventaient.

14. [Rappelle-toi que] Nous avons envoyé Noé à son peuple, qu'il a prêché mille ans moins cinquante. Puis le déluge les emporta en état d'iniquité.

15. Nous l'avons alors sauvé avec ses compagnons à bord de l'Arche dont Nous avons fait un signe pour les mondes.

16. [Rappelle-toi Abraham] qui dit à son peuple: «Adorez Allah! Soyez pieux envers Lui! C'est beaucoup mieux pour vous, si vous saviez.»

17. «Vous n'adorez, en dehors d'Allah, que des idoles et n'inventez que des mensonges. Ceux que vous adorez en dehors de Lui ne peuvent vous procurer aucun moyen de subsistance. Recherchez donc les biens auprès d'Allah! Adorez-Le et soyez reconnaissants envers Lui! C'est à Lui qu'aboutira votre

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا
اتَّبِعُوا سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطِيئَتَكُمْ وَمَا
هُمْ بِحَامِلِينَ مِنْ خَطِيئَتِهِمْ مِنْ شَيْءٍ
إِنَّهُمْ لَكَاذِبُونَ ﴿١٢﴾

وَلْيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ
وَلَيَسْئَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا
يَفْتَرُونَ ﴿١٣﴾

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ
أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ
الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ ﴿١٤﴾

فَأَنْجَيْنَاهُ وَأَصْحَابَ السَّفِينَةِ وَجَعَلْنَاهَا
آيَةً لِّلْعَالَمِينَ ﴿١٥﴾

وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ
وَاتَّقُوهُ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنْتُمْ
تَعْلَمُونَ ﴿١٦﴾

إِنَّمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ أَوْثَانًا
وَتَخْلُقُونَ إِفْكًا إِنَّ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ
دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوا
عِنْدَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا
لَهُ ۗ إِلَيْهِ تُرْجَعُونَ ﴿١٧﴾

destin à tous.»

18. Si vous traitez ce message de mensonge, d'autres communautés l'ont rejeté auparavant. Mais le devoir du Messager n'est que de vous en donner une information claire.

19. Ces impies, ne voient-ils pas comment Allah instaure la première création, puis la renouvelle. Cela est bien aisé pour Allah.

20. Dis: «Voyagez de par le monde et voyez comment Allah a procédé à la création première! Et Il accomplira la dernière.» Allah est Omnipotent.

21. Il châtie qui Il veut et fait miséricorde à qui Il veut. C'est à Lui qu'aboutira votre destin à tous.

22. Nul, parmi vous, n'échappera à Son pouvoir, ni dans le ciel ni sur terre, et nul n'aura, en dehors d'Allah, d'allié ni de protecteur.

23. Ceux qui déniaient les signes d'Allah et la comparution devant Lui sont ceux qui désespèrent de Ma Miséricorde, ceux-là subiront un tourment douloureux.

24. [Comme] le peuple d'Abraham qui n'eut d'autre réponse [à son prêche] que de dire: «Tuez-le ou brûlez-le vif!» Mais Allah le sauva du Feu. Il y a là des signes certains pour les croyants.

وَإِنْ تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ ﴿١٨﴾

أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ﴿١٩﴾

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢٠﴾

يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَرْحَمُ مَن يَشَاءُ وَإِلَيْهِ تُقْلَبُونَ ﴿٢١﴾

وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ ﴿٢٢﴾

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَٰئِكَ يَكْسِبُونَ سُوءَ مَا رَحِمْتِي وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٢٣﴾

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا اقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنجَاهُ اللَّهُ مِنَ النَّارِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٢٤﴾

25. Abraham dit alors à son peuple: «Vous avez pris ces idoles en dehors d'Allah seulement par complaisance entre vous dans ce bas monde, mais le Jour de la Résurrection vous vous renierez les uns les autres, et vous vous maudirez les uns les autres. Votre séjour final sera l'Enfer, vous n'aurez aucun protecteur.»

26. Loth a cru au message d'Abraham; et celui-ci dit: «Je vais quitter cette terre, pour aller auprès de mon Maître. Il est, en vérité, le Puissant et le Sage.»

27. Nous lui avons alors donné Isaac, [comme fils], et Jacob [comme petit-fils], et, dans sa descendance, Nous avons établi la prophétie et la science des Ecritures. Nous lui avons accordé sa rétribution en ce monde et, dans l'Au-delà, il sera promu au rang des saints.

28. Et Loth qui dit à son peuple: «Vous vous livrez à un vice abominable. Aucun peuple avant vous ne pratiquait ce genre de turpitude.»

29. «Vous portez votre désir charnel sur les mâles. Vous coupez ainsi les sources de la procréation et commettez au sein de votre groupe les actes les plus odieux.» Mais la seule réponse de son peuple fut de dire: «Fais fondre sur nous le

وَقَالَ إِنَّمَا اتَّخَذْتُم مِّن دُونِ اللَّهِ أَوْثَانًا
مَّوَدَّةَ بَيْنِكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ
يَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ
وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًا وَمَأْوَاكُمُ
النَّارُ وَمَالِكُمْ فِيهَا ۖ

﴿فَمَا مِنْ لَّهُ لُوطٌ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ
إِلَى رَبِّي إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ﴾

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ
وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ
وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا
وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ ﴿٢٧﴾

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ
الْفَحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِّنَ
الْعَالَمِينَ ﴿٢٨﴾

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ
السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ
الْمُنْكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ
قَالُوا أَتَيْنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنْتُمْ مِنَ
الصَّادِقِينَ ﴿٢٩﴾

châtiment d'Allah, si tu dis vrai!»

30. Loth dit: «Seigneur! Accorde-moi Ton secours contre ce peuple pervers»!

31. Lorsque Nos Messagers sont venus apporter l'heureuse annonce à Abraham, ils lui ont dit: «Nous allons détruire cette cité, car ses habitants sont des coupables avérés.»

32. «Pourtant Loth s'y trouve» fit Abraham. Les anges Messagers répliquèrent: «Nous connaissons mieux [que toi] ceux qui s'y trouvent. Nous allons sauver Loth et sa famille hormis sa femme qui restera avec les damnés.»

33. Lorsque ces Messagers se présentèrent chez Loth, il fut fort affligé, redoutant que son bras ne puisse les protéger. Mais aussitôt les Messagers lui dirent: «Ne crains rien, ne sois pas affligé! Nous allons te sauver, toi et ta famille, à l'exception de ta femme qui restera avec les damnés.»

34. «Nous allons faire tomber sur les habitants de cette cité une infamie du ciel comme prix des crimes qu'ils commettent.»

35. Nous en avons laissé un signe manifeste pour ceux qui savent réfléchir.

36. Aux Madianites, leur Prophète Šu^caib a dit: «Ô mon peuple! Adorez

قَالَ رَبِّ أَنْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ ﴿٣٠﴾

وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى
قَالُوا إِنَّا مُهْلِكُوا أَهْلَ هَذِهِ الْقَرْيَةِ بِإِذْنِ
أَهْلِهَا كَانُوا ظَالِمِينَ ﴿٣١﴾

قَالَ إِنِّي فِيهَا لُوْطٌ قَالَ لَوِ اتَّخَذَ أَحَدٌ مِّنَ
فِيهَا لِنَفْسِهِ إِهْتِدَاءً وَاهْلُهُ وَإِلَّا أَمْرًا تُدْرِكُهُ
كَانَتْ مِنَ الْغَابِيَةِ ﴿٣٢﴾

وَلَمَّا أَنْ جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِوَى
بِهِمْ وَصَافَ بِهِمْ ذُرْعًا وَقَالُوا لَا تَخَفْ
وَلَا تَحْزَنْ إِنَّا مُنْجِيكَ وَاهْلِكَ إِلَّا
أَمْرًا تُكَذِّبُ مِنَ الْغَابِيَةِ ﴿٣٣﴾

إِنَّا مُنْزِلُونَ عَلَى أَهْلِ هَذِهِ الْقَرْيَةِ رِجْزًا
مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ ﴿٣٤﴾

وَلَقَدْ تَرَكْنَا مِثْقَالَ عِلَّةٍ فِيهَا لِقَوْمٍ
يَعْقِلُونَ ﴿٣٥﴾

وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ

Allah! Préparez-vous pour le Jour Dernier! Ne répandez pas le désordre sur terre!»

37. Mais les gens de son peuple l'ont traité de menteur. En conséquence, ils furent saisis par le Séisme et se retrouvèrent aussitôt gisant dans leurs demeures.

38. Il en est ainsi de ^cĀd, de Ṭamūd dont le sort vous est indiqué par les vestiges de leurs cités. Satan a fait qu'ils se complaisaient dans leurs comportements, et les a détournés de la bonne voie, alors qu'ils auraient pu être clairvoyants.

39. Comme Coré, Pharaon et Hāmān, auxquels Moïse avait apporté des preuves évidentes. Ils se sont enorgueillis sur terre, mais ils ne pouvaient point Nous échapper.

40. Nous avons châtié chacun en fonction de son crime: certains ont subi le déchaînement de l'Ouragan, d'autres furent châtiés par le Cri sinistre. Il en est que Nous avons engloutis dans la terre, ou que Nous avons noyés. Ce n'est point qu'Allah était injuste envers eux, mais ils s'étaient fait tort à eux-mêmes.

41. Ceux qui ont pris des alliés en dehors d'Allah sont comme l'araignée qui se fait une demeure [de sa toile]. Or quelle demeure est

أَعْبُدُوا اللَّهَ وَأَرْجُوا الْيَوْمَ الْآخِرَ وَلَا تَعْتَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ ﴿٣٧﴾

فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَلِيمِينَ ﴿٣٨﴾

وَعَادًا وَثَمُودًا وَقَدْ تَبَيَّنَ لَكُمْ مِنْ مَسَاسِكِنِهِمْ وَرَزَقِنَا لَهُمُ الشَّيْطَانَ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَكَانُوا مُسْتَبْصِرِينَ ﴿٣٩﴾

وَقَرْنُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَقَدْ جَاءَهُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ فَأَسْتَكْبَرُوا فِي الْأَرْضِ وَمَا كَانُوا سَابِقِينَ ﴿٤٠﴾

فَكُلًّا أَخَذْنَا بِذُنُوبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيُظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ ﴿٤١﴾

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتٌ

plus précaire que celle de l'araignée? Ah, s'ils pouvaient en être conscients!

42. Allah sait que tout ce qu'ils invoquent ⁽¹⁾ en dehors de Lui n'est rien ⁽²⁾. C'est Lui le Puissant et le Sage.

43. Voilà des exemples que Nous citons à l'intention des hommes. Seuls les esprits sensés peuvent les comprendre.

44. Qu'Allah ait créé les cieus et la terre pour une bonne raison, il y a là un signe certain pour les croyants.

45. Expose donc ce qui t'a été révélé dans le Livre, et veille à l'accomplissement de la prière rituelle, la prière détourne de la turpitude et des actes blâmables. Mais rien n'est plus grand que de se faire évoquer par Allah ⁽³⁾. Allah est parfaitement au courant de vos œuvres.

46. Ne discutez avec les gens du Livre que d'une façon courtoise, à moins qu'il ne s'agisse de ceux d'entre eux qui sont de mauvaise foi. Dites-leur: «Nous croyons à ce

الْعَنْكَبُوتُ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿١١﴾

إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿١٢﴾

وَتِلْكَ الْأَمْثَلُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ ﴿١٣﴾

خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ ﴿١٤﴾

أَنْتُمْ مَا أَوْحَى إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ ﴿١٥﴾

* وَلَا تَجِدُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا يَأْتِيهِمْ هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا ءَامَنَّا بِالَّذِي أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ

(1) Chez Warsh: «...tout ce que vous invoquez...»

(2) Certains commentateurs pensent que la signification est «qu'Allah sait tout ce que vous adorez en dehors de Lui.»

(3) D'autres exégètes pensent qu'il s'agit de l'invocation d'Allah et non du fait d'être évoqué par Allah.

qui nous a été révélé comme à ce qui vous a été révélé; notre Dieu est le même que le vôtre, et nous Lui sommes entièrement soumis.»

47. Ainsi t'avons-Nous révélé le Livre. Ceux qui ont reçu les Ecritures y croient ainsi que certains de tes contribuables. Seuls les mécréants rejettent Nos signes.

48. Avant ce Coran, tu ne récitais aucun livre révélé, ni ne le transcrivais de ta main, ce qui aurait justifié le doute de tes détracteurs.

49. En fait, ce Coran est constitué de versets très clairs, conservés dans les cœurs de ceux qui ont reçu Notre science. Seuls les injustes renient Nos versets.

50. Qu'ils disent: «Pourquoi n'a-t-il pas reçu des signes miraculeux de son Seigneur»? Dis-leur: «Les miracles relèvent d'Allah Seul. Quant à moi, je n'ai qu'à vous transmettre un avertissement clair.»

51. Ne leur suffit-il pas comme miracle que Nous t'ayons révélé ce Livre dont on leur donne lecture? Il y a là, en vérité, une miséricorde et un rappel pour ceux qui croient.

52. Dis-leur: «Allah suffit comme Témoin entre nous et vous. Il connaît tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre. Ceux qui choisissent l'erreur et

وَالْهٰنَا وَالْهٰكُمْ وَجَدُّ وَنَحْنُ لَهُ
مُسْلِمُونَ ﴿١٦﴾

وَكَذٰلِكَ اَنْزَلْنَا اِلَيْكَ الْكِتٰبَ
فَالَّذِيْنَ ءَاتَيْنَاهُمُ الْكِتٰبَ يُؤْمِنُوْنَ
بِهٖٓ وَمِنْ هٰٓؤُلَاءِ مَنْ يُؤْمِنُ بِهٖٓ وَمَا يَجْحَدُ
بِآيٰتِنَا اِلَّا الْكٰفِرُونَ ﴿١٧﴾

وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖٓ مِنْ كِتٰبٍ
وَلَا تَخْطُوْهُ رِيْمِيْنِكَ ۗ اِذَا لَا اَرْتَابَ
الْمُبْطِلُوْنَ ﴿١٨﴾

بَلْ هُوَ ءَايٰتٌ بَيِّنٰتٌ فِىْ صُدُوْرِ الَّذِيْنَ
اُوْتُوْا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيٰتِنَا اِلَّا
الظٰلِمُوْنَ ﴿١٩﴾

وَقَالُوْا لَوْلَا اَنْزَلَ عَلَيْهِ ءَايٰتٌ مِّنْ رَّبِّهٖٓ قُلْ
اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ وَاِنَّمَا اَنَا نَذِيْرٌ
مُّبِيْنٌ ﴿٢٠﴾

اَوَلَمْ يَكُنْ فِیْهِمْ اَنَّا اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ
يُتْلٰى عَلَیْهِمْ اِنَّ فِىْ ذٰلِكَ لَرَحْمَةً
وَذِكْرًا لِّقَوْمٍ يُؤْمِنُوْنَ ﴿٢١﴾

قُلْ كَفَىٰ بِاللّٰهِ بَيِّنًا وَبَيْنًاكُمْ
شَهِيدًا ۗ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ
وَالَّذِيْنَ ءَامَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا

rejetent la foi en Allah sont les vrais perdants.»

53. Ils ironisent en te pressant de faire hâter leur châtement. Si son terme n'était pas déjà fixé, il les frapperait aussitôt; il leur sera infligé un jour à l'improviste, sans qu'ils le pressentent.

54. Qu'ils te pressent de le hâter, eh bien, la Géhenne cernera tous les mécréants.

55. Le jour où le tourment les submergera du haut de leurs têtes au bas de leurs pieds, il leur sera dit: «Goûtez les fruits de vos œuvres!»

56. Ô Mes serviteurs croyants! Sachez que Ma terre est assez vaste pour vous tous. N'adorez donc que Moi!

57. Tout être vivant goûtera à la mort et vous serez tous ramenés à Nous.

58. Alors, ceux qui croient et font œuvres pies seront admis dans les hauts lieux du Paradis où coulent des ruisseaux, pour un séjour éternel; heureuse récompense des bons pratiquants

59. qui ont su être constants et confiants en leur Maître!

60. A combien d'animaux incapables de prendre en charge

بِاللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿٥٣﴾

وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَوْلَا أَجَلٌ مُّسَمًّى لَّجَاءَهُمُ الْعَذَابُ وَلَيَأْتِيَنَّهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿٥٤﴾

يَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَافِرِينَ ﴿٥٥﴾

يَوْمَ يَغْشَاهُمْ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٥٦﴾

يَعْبَادِي الَّذِينَ آمَنُوا إِنِّي أَرْضِي بِسَعَةِ فَإِنِّي فَأَعْبُدُونَ ﴿٥٧﴾

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ ﴿٥٨﴾

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنَسُوْنَهُمْ مِّنَ الْجَنَّةِ عُرْفًا تُجْرَى مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿٥٩﴾

الَّذِينَ صَبَرُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴿٦٠﴾

وَكَايَاتٍ مِّن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ

leur propre nourriture, Allah donne les moyens de vivre, comme Il le fait pour vous. C'est Lui qui entend tout et qui sait tout.

61. Si tu demandes [aux mécréants] qui a créé les cieux et la terre, qui a assujetti le soleil et la lune, ils diront que c'est Allah. Pourquoi alors se comportent-ils en insensés?

62. Allah dispense Ses biens à qui Il veut parmi Ses serviteurs, soit avec largesse soit avec mesure, Il est Omniscient.

63. Si tu leur demandes qui a fait tomber du ciel cette eau avec laquelle Il fait revivre la terre morte, ils diront: «C'est Allah». Dis-leur: «Louange à Allah!» Mais la plupart d'entre eux sont inconscients.

64. La vie dans ce bas monde n'est que divertissement et jeu. C'est la Dernière [dans l'Au-delà] qui est la vraie vie, Ah! S'ils savaient.

65. Quand ils (les hommes) s'embarquent en mer, ils invoquent le Nom d'Allah, [Lui] rendant le culte, à Lui Seul, mais dès qu'Il les mène à bon port, ils Lui donnent aussitôt des associés.

66. Eh bien! Qu'ils renient le message que Nous leur avons

يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿٦٠﴾

وَلَيْنَ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ
وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى
يُؤْفَكُونَ ﴿٦١﴾

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ
وَيَقْدِرُ لَهُ وَإِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٦٢﴾

وَلَيْنَ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً
فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ
اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا
يَعْقِلُونَ ﴿٦٣﴾

وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ وَإِنَّ
الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ ﴿٦٤﴾

فَإِذَا رَكِبُوا فِي الْفُلِكِ دَعَوْا اللَّهَ مُخْلِصِينَ
لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ
يُشْرِكُونَ ﴿٦٥﴾

لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ وَلِيَسْتَمْتَعُوا

donné et qu'ils jouissent de la vie, bientôt ils sauront [ce qui les attend]!

67. N'ont-ils pas observé que Nous avons établi pour eux un sanctuaire inviolable, tandis que ceux qui sont alentour sont victimes d'enlèvement et de pillage? Persistent-ils à croire à l'erreur, et à méconnaître les bienfaits d'Allah?

68. Y a-t-il plus injuste que celui qui invente les mensonges sur Allah et qui renie la Vérité qu'il reçoit? N'est-il pas, en la Géhenne, un lieu de séjour pour les mécréants?

69. Ceux qui luttent pour Notre cause, Nous les dirigeons sur la bonne voie. Allah assistera toujours ceux qui font le bien.

فَسَوْفَ يَعْلَمُونَ ﴿٦٦﴾

أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا
وَيَتَخَفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفِيَ الْبَطْلِ
يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ ﴿٦٧﴾

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ
بِالْحَقِّ لَمَّا جَاءَهُ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى
لِلْكَافِرِينَ ﴿٦٨﴾

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ﴿٦٩﴾

